

வெளியீடுபவர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி 2022 நவம்பர் 09

மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இணை வெளியீட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இணை இன்று வெளியீட்டுள்ளது. இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.¹



“அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளில்” பிரதிபலிக்கப்பட்டவாறு 2022இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பிலான தோற்றப்பாடொன்றும் அதில் வெளியிடப்பட்டுள்ள நிழற்படமும் கீழே தரப்பட்டுள்ளன:

இலங்கைப் பொருளாதாரமானது 2022இன் முதலரைப்பகுதியில் கடுமையான சவால்களுக்கும் உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைகளுக்கும் முகங்கொடுத்து நடுத்தர காலத்தில் உறுதியானதும் நீடித்துநிலைத்திருக்கக் கூடியதுமான வளர்ச்சிக்கான பாதையில் பொருளாதாரத்தினை வழிநடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அநேகமான பல்முனைத் தாக்கத்துடன் கூடிய கொள்கைத் தலையீடுகளினால் துணைபுரியப்பட்டு ஆண்டின் இரண்டாமரைப் பகுதியில் இதுவரையில் உறுதியடைவதற்கான சமிக்ஞைகளைக் காட்டியது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கம் குறைவடைந்ததைத் தொடர்ந்து ஒரு மீட்சிப்பாதையில் பொருளாதாரம் பயணித்த போதிலும் அரசாங்க வரவுசெலவுத்திட்டம் மற்றும் வெளிநாட்டு நடைமுறைக்கணக்கு இரண்டிலும் வேருன்றிக் காணப்பட்ட இரட்டைப் பற்றாக்குறைகள் உச்சமடைந்தமையினால் அதன் முன்னேற்றமானது மட்டுப்படுத்தப்பட்டது. எனவே, 2021 இறுதியளவில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகம் விரைவாக மோசமடைந்ததுடன் ஏனையவற்றிற்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, வலு இடையூறுகள், மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய இன்றியமையாத பொருட்களுக்கான பரந்துபட்ட பற்றாக்குறை மற்றும் உயர்வடைந்து சென்ற உற்பத்திச் செலவு போன்றவற்றினால் பல்வேறு துறைகளில் உணரப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் கசிவுத்தாக்கங்களினால் உந்தப்பட்டு உண்மைப் பொருளாதாரமானது 2022இன் முதலரைப்பகுதியில் ஒரு பொருளாதார மந்தநிலைமைக்குத் தள்ளப்பட்டது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து வரலாற்று ரீதியிலே உயர்ந்த மட்டத்திற்கு பணவீக்கத்தின் உறுதியான உயர்வானது வீட்டுத்துறையின் கொள்வனவு ஆற்றலினை வலுவிழக்கச் செய்தது. இந்த முரண்பாடான பணவீக்கத்தின் உயர்வானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிரம்பல்பக்க இடையூறுகள், நிருவகிக்கப்படும் விலைகளில் காலதாமதமாகச் செய்யப்பட்ட திருத்தங்கள், ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் சடுதியான பெறுமானத்தேய்வு மற்றும் அண்மைய கடந்த காலத்தில் இடம்பெற்ற நாணய இலகுபடுத்தலின் காலம் கடந்த தாக்கத்திலிருந்து தோற்றம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்டிருந்த கேள்வி அழுத்தங்களின் விடுவிப்பு போன்றவற்றினால் உருவாகியது. மேலும், 2019இன் இறுதிப்பகுதியிலிருந்து தாழ்ந்த வரி முறைமையுடன் கூடிய

¹ தமிழ் பதிவிறக்கான இணையத்தள இணைப்பு: <https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்-2022>

விரிவாக்கப்பட்ட இறைக் கொள்கையானது கூட்டுக் கேள்வியினை நேரடியாக உயர்வடையச் செய்தது மாத்திரமன்றி தரமிடல்களின் கீழ் நோக்கிய திருத்தங்களினைத் தொடர்ந்து பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கான அணுகு வழி கிடைக்காமையுக்கு மத்தியில் விரிவடைந்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாணய நிதியிடலையும் தேவைப்படுத்தியது. 2021 ஓகத்தில் தொடங்கிய நாணய இறுக்கமாக்கல் முயற்சிகள் பணவீக்க எதிர்பார்ப்புக்களின் சாத்தியமான உறுதிநிலையற்றதன்மையினைத் தவிர்ப்பதற்கும் நீடித்திருக்கும் கேள்வியினால் தூண்டப்படும் அழுத்தங்களை இல்லாதொழிப்பதற்காகவும் 2022இன் இதுவரையில் மேலும் விரைவுபடுத்தப்பட்டது. இதேவேளை, இத்தகைய வழிமுறைகளினாலும் இலகுவடையும் நிரம்பல்பக்க அழுத்தங்களினாலும் ஆதரவளிக்கப்பட்டு பணவீக்கமானது 2022 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதையில் மெதுவடையத் தொடங்கியது. நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளின் ஊடுகடத்தல், விடாப்பிடியாக இறுக்கமாகக் காணப்பட்ட பணச்சந்தை திரவத்தன்மை நிலைப்பாடுகளுடன் இணைந்து சந்தை வட்டி வீதங்களின் விரைவான மேல் நோக்கிய திருத்தங்களுக்கு இட்டுச்சென்று தனியார் துறைக் கொடுகடனின் கணிசமான குறைப்பிற்கு வழிவகுத்தன. இருப்பினும், தாழ்ந்த அரசு அரசிறை மற்றும் வெளிநாட்டு நிதியிடல் மூலங்களின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகு வழி போன்றவற்றிற்கு மத்தியில் வங்கித்தொழில் முறைமையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. ரூபாவின் பெறுமானத்தேய்வின் தாக்கம் திருத்தப்பட்ட பின்னர் விரிந்த பணத்தின் நிரம்பலின் (M_{2b}), வளர்ச்சி தனியார் துறைக் கொடுகடனின் சுருக்கம் மற்றும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சி போன்றவற்றின் பிரதான காரணமாக 2022இன் ஏப்பிரலில் அதன் உச்சத்திலிருந்து ஒரு மெதுவடைதலினைப் பதிவுசெய்தது. மந்தமான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களிற்கு மத்தியில் நாட்டிற்கான தரமிடலின் அடுத்தடுத்த கீழ்நோக்கிய திருத்தத்தினால் பன்னாட்டுச் சந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகு வழி மற்றும் வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் பாரிய திரட்சித்தன்மை போன்றவற்றினால் ஆண்டுக்காலப்பகுதியில் வெளிநாட்டுப் படுகடனின் பணிக்கொடுப்பனவு மிகவும் சவால்மிக்கதாக இருந்தது. இத்தகைய சவால்மிக்க சூழ்நிலைகளைக் கரிசனையில் கொண்டு, 2022 ஏப்பிரல் 12 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இடைக்காலமொன்றில் இருபுடை மற்றும் வர்த்தகக் கடன்களின் வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் முடக்கலினை அரசாங்கம் அறிவித்தது. இதன் பின்னர், பொருளாதாரம் உறுதியானதும் அதிக நீடித்துநிலைத்திருக்கும் படிநிலைக்கு நிலைமாறுவதற்கு துணைபுரியும் நோக்குடன் அவசரமற்ற மூலதனச் செலவினங்கள் மற்றும் மீண்டெழும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதனுடாக செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்கான அதன் முயற்சியினை தொடரும் வேளையில் வரி மற்றும் வரியல்லா அரசிறை இரண்டினையும் அதிகரிப்பதற்கான பெருமளவிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதனுடாக அரசாங்கமானது ஒரு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் ஒரு விரிவாக்கப்பட்ட நிதிய ஏற்பாட்டின் வாயிலான நிதியிடல் ஆதரவினை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து நாடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், உயர்ந்துவரும் படுகடன் மட்டங்களினால் ஏற்கனவே சிக்கலுக்குள்ளாகியுள்ள பலயீனமான இறை நிலைப்பாடானது பொருளாதாரத்தின் மீட்சிச் செய்முறைக்கு ஊக்கமளிக்கக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்வதற்கு மிகச் சிறியளவு இறை இடைவெளியினையே வழங்குகின்றது. உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மையின் பற்றாக்குறைக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறையானது உயர்ந்தளவிலான சவால்களுடன் தொடர்ந்தும் போராடியது. இறக்குமதிக்கான மந்தமான கேள்வி மற்றும் படுகடன் முடக்கலின் அறிவிப்பிற்கு மாறாக, நடைமுறை மற்றும் மூலதனக் கணக்குகளிற்கான மிதமான உட்பாய்ச்சலான செலாவணி வீதங்கள் மீதான அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்குப் போதுமற்றவையாகவிருந்தன. வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2021இன் அதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022இன் முதலரைப்பகுதியில் விரிவடைந்தது. வலுவான ஏற்றுமதிச் செயலாற்றத்தூடன் முக்கியமாக, இறக்குமதிக் கட்டுப்பாட்டு வழிமுறைகள், சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிக்கான போதுமற்றதான கிடைப்பனவு, செலாவணி வீதத்தின் பெறுமானத் தேய்வு, இறுக்கமான நாணய நிலைப்பாடுகள் போன்றவற்றினால் மிதமடைந்த இறக்குமதிகளின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. சுற்றுலா வருவாய்கள் சில மீட்சியினைப் பதிவுசெய்துள்ள வேளையில் தொழிலாளர்

பணவனுப்பல்கள் அண்மைய மாதங்களில் சில மீட்சியினைப் பதிவுசெய்கின்றமைக்கு மாறாகத் தொடர்ந்தும் மந்தமானதாக தொடர்கின்றன. செலாவணி வீதத்தின் உயர்வான அழுத்தங்கள் 2022 மார்ச் 7இல் அனுமதிக்கப்பட்ட அளவிடப்பட்ட திருத்தத்தினைத் தேவைப்படுத்தின. எனினும், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் அரிதான திரவத்தன்மை நிலைப்பாடுகள் மற்றும் பாதகமான சந்தை மனப்பாங்கு போன்றவை செலாவணி வீதத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவான பெறுமானத்தேய்விற்குக் காரணமாகின. மிதமிஞ்சியதும் ஊகத்தினாலானதுமான ஒரே நாளுக்கிடையிலான செலாவணி வீதத்தின் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியானது 2022 மே மாதம் 13ஆம் நாளிலிருந்து வங்கிகளுக்கிடையிலான நிறையேற்றப்பட்ட சராசரி உடனடிச் செலாவணி வீதத்திற்கு ஒரு நடு வீதம் மற்றும் வேறுபடக்கூடிய இடைவெளியினை அறிவிப்பதன் மூலம் சந்தைக்கு வழிகாட்டலை வழங்கத் தொடங்கியது. இது செலாவணி வீதத்தில் பாரியளவிலானதொரு உறுதிப்பாட்டினை மீளக்கூடியெழுப்புவதனையும் அலுவலசார் மற்றும் முறைசாராத சந்தையின் செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியினைக் குறைப்பதனையும் இயலச்செய்தது. ஒரு பேரண்டப் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் மீதான பன்னாட்டு நாணய நிதியத்துடனான ஈடுபாடானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதிக்கான அலுவலர்மட்ட உடன்படிக்கையொன்று 2022 செப்டெம்பர் ஆரம்பத்தில் எட்டப்பட்டதுடன் பல்வேறு வழிகளில் முன்னேற்றமடைந்துள்ளது. படுகடன் மறுசீரமைப்புச் செய்முறையும் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைந்துள்ளது. நீண்ட காலமாக அனைத்தையுமுள்ளடக்கியதும் செயற்றிறன்மிக்கதுமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான கொள்கை வகுப்பாளர்களின் கடப்பாடு போதுமற்றதாகவிருந்தமையின் உச்சவிளைவான ஆழமாக வேரூன்றிய அமைப்பியல் பலயீனங்களில் இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் உறைவிடமாகவுள்ளன. பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டமானது மிகவும் தேவைப்படுவதும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதுமான அமைப்பியல் சீர்திருத்தங்களை மிகவும் கட்டமைக்கப்பட்டதும் நேரகாலத்துடனானதுமான முறையில் தொடங்குவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமென்பதுடன் இது மிகவும் உறுதியானதும் நீடித்தநிலைத்திருக்கின்றதுமான வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்குப் பொருளாதாரத்தினை வடிவமைப்பதில் கருவியொன்றாவிருக்கும். இருப்பினும், பொருளாதாரம் முகங்கொடுக்கும் சிக்கலின் முன்னொருபொழுதுமில்லாத பரிமாணம் மற்றும் சூழ்நிலைகள் உருவாகுவதற்கேற்ப உடனடி கொள்கை நடவடிக்கையைத் தேவைப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகளிலுமான நிச்சயமற்றதன்மைகள் போன்றவற்றின் காரணமாக பொருளாதாரத்தின் குறுங்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சியானது மிகவும் சவால்கள் மிக்கதாகவுள்ளது. உள்நாட்டு மூலத்தில் கணிசமான பொருளாதார சவால்களுக்கு மத்தியில் உயர்ந்துவரும் பணவீக்கத்திற்குப் பதிலிறுப்பதற்காக முக்கிய மத்திய வங்கிகளினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகள், புவிசார் அரசியல் பதற்றங்களின் கசிவுத்தாக்கங்கள் மற்றும் அதன் மூலமான தொடரும் உலகளாவிய மந்தநிலை போன்றவற்றிலிருந்து தோற்றம்பெறும் உலகளாவிய நிச்சயத்தன்மைகளுடனும் பொருளாதாரமானது போராட வேண்டியிருப்பதுடன் இது வெளிநாட்டுச் சூழலினை பொருளாதார மீட்சிக்குச் சாதகமற்றதாகும். பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் மற்றும் படுகடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டதும் எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுமான சீர்திருத்தங்களைக் கவனத்திற்கொள்கையில் பொருளாதாரமானது 2023இன் இறுதிப்பகுதியிலிருந்து மீட்சிப் பாதையொன்றிற்கு நிலைமாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இது கொள்கைச் சீர்திருத்தங்களை நேரகாலத்துடனும் முழுமையானதும் செயற்றிறனானதுமான வடிவில் நடைமுறைப்படுத்துவதில் கொள்கை வகுப்பாளர்களின் அசைக்கமுடியாத கடப்பாட்டிலும் அதேவேளையில் அத்தகைய கடப்பாடுகள் அரசியல் மற்றும் தேர்தல் சுழற்சியினால் பாதிக்கப்படாமலிருப்பதனை உறுதிப்படுத்துவதிலும் தங்கியுள்ளது. வெளிநாட்டு அதிர்வுகளுக்கு பொருளாதாரத்தின் தாக்குபிடிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தேசியக் கொள்கைகளில் ஏதெனுமொரு ஊசலாட்டத்தினைத் தடுப்பதற்கும் அதன் மூலம் நடுத்தர காலத்தில் அசையாத முன்னேற்றத்தினை உறுதிப்படுத்துவதற்கும் இது இன்றியமையாததாகும்.



வருவிக் குறைப்புகள்	2021 ஒக்டத்தின் மீறும்பில்	2022 ஒக்டத்தின் மீறும்பில்
16	19	16.3
15.2	5.0	1.3
1.1	1.1	1.1

